

ரமேஷ் அரவிந்த்:

நடிகர், இயக்குனர், தொகுப்பாளர், பேச்சாளர், எழுத்தாளர்...

20 ஆண்டுகளுக்கும் மேலாக கன்னட திரையுலகில் சாதனையாளராக திகழ்ந்து வரும் ரமேஷ் அரவிந்த், ஒரு நடிகர், இயக்குனர், தொகுப்பாளர், திரை கதாசிரியர் என பன்முகத் திறமையாளர். தென்னிந்திய மொழிகள் அனைத்திலும் தன் வெற்றி தடத்தை பதித்தவர். ஒரு பொறியாளராக தன் வாழ்வை தொடங்கி, கலைஞனாக உருமாறி, 150 க்கும் மேற்பட்ட திரை படங்களில் கதாநாயகனாகவும், 7 திரைப்படங்களின் இயக்குனராகவும், 6 படங்களுக்கு திரை கதாசிரியராகவும், 3 வெற்றிகரமான தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் தொகுப்பாளராகவும், 2 புத்தகங்களை எழுதிய எழுத்தாளராகவும், வானொலி நிகழ்ச்சியின் வர்ணனையாளராகவும் தன் வெற்றி பயணத்தை தொடர்ந்து கொண்டிருக்கிறார். பெங்களூரில் தன் மனைவி அர்ச்சனாவுடன் வாழ்ந்துவரும் ரமேஷ் அரவிந்திற்கு நிறூரிக்கா மற்றும் அர்ஜுன் என இரு குழந்தைகள் உண்டு.

1964-ல் பிறந்து, பெங்களூரில் வளர்ந்தவர் ரமேஷ் அரவிந்த். அவரின் தந்தை ஒரு சிறு தொழில் உரிமையாளர். தன் 3 மகன்களையும் பொறியாளர்களாக வேண்டும்மென என்னினார். ஆனால் ரமேஷ் அவர்களுக்கு சிறு வயது தொட்டே கலையின் மீதும், நாடகங்களின் மீதுமே ஆர்வம் இருந்து வந்தது. பள்ளிகளில் பேசுப் போட்டிகளிலும், நாடகங்களிலும் சிறந்து விளங்கினார். SSLC தேர்வில் மாநில அளவில் 7ம் இடம்பெற்ற ரமேஷ் அவர்கள் திரை துறையை தேர்ந்தெடுப்பார் என்று எவரும் எதிர்பார்க்கவில்லை. கல்லூரி காலங்களிலும் அவர் பொறியியல் ஆய்வகத்திலும், தொலைக்காட்சி ஸ்டூடியோவிலும் மாறி மாறி பயின்று வந்தார். அப்போது அவர் "பரிச்சாயா" என்ற நிகழ்ச்சியினை தொகுத்து வழங்கிக் கொண்டிருந்தார். ரமேஷ் அவர்களின் கவர்ந்திழுக்கும் திரை மொழி, திரு.க.பாலச்சந்தர் அவர்களை ஈர்த்தது. "சுந்தர ஸ்வப்னங்கலு" (1987) என்ற கன்னட திரை படத்தில் திரு.க.பாலச்சந்தர் அவர்களால் ரமேஷ் அரவிந்த் திரை துறைக்கு அறிமுகமாகிறார், பின் தமிழ், தெலுங்கிலும் அறிமுக படுத்தபடுகிறார்.

ரமேஷ் அரவிந்த் அவர்கள் தனது இயல்பான நடிப்பாற்றலால் திரை வானில் வசந்த கால பறவையாக பறந்து, ரசிகர்களின் இதயங்களை கவர்ந்து, கன்னடா மற்றும் தமிழ் திரையுலகில் நம்பிக்கைக்குரிய நட்சத்திரமாக உயர்ந்தவர். 1997-ல் தொடர்ந்து 9 வெள்ளிவிழா படங்களை வழங்கி, அன்று முதல் இன்று வரை உட்ச நட்சத்திரமாக திகழ்ந்து கொண்டிருப்பவர் ரமேஷ் அரவிந்த் அவர்கள்.

“அமெரிக்கா அமெரிக்கா”, “அம்ருத வர்ஷினி”, “உல்ட பல்ட”, “நம்மோர மந்தார ஹூவே”, “ஓட்டா முட்டா”, “ஆப்த மித்ரா”, “ராமா ஷாமா பாமா” போன்ற கன்னட படங்களிலும், “கேளடி கண்மணி”, “டூயட்”, “வசந்த கால பறவை”, “பஞ்ச தந்திரம்” போன்ற தமிழ் படங்களிலும், “லிட்டில் சோல்டேர்ஸ்” என்ற தெலுங்கு படத்திலும், “அவன் அனந்த பத்மநாபன்” என்ற மலையாள படத்திலும், “ஆர் ஏக் பிரேம் கஹானி”, “மும்பை எக்ஸ்பிரஸ்” போன்ற ஹிந்தி படங்களிலும் நடித்து அகில இந்திய அளவில் புகழ்பெற்றவர் ரமேஷ் அரவிந்த்.

1997-ல் நடிப்பை தாண்டி திரை கதை எழுதுவதிலும் தன் தடத்தை பதித்தார் ரமேஷ் அரவிந்த். அவர் திரை கதை எழுதிய “ஹூமலே” படம் ‘சிறந்த கன்னட திரை படத்திற்கான’ தேசிய விருதினை வென்றது. அதன் பின் அவர் திரை கதை எழுதிய “அம்ருத தாரே” மற்றும் “ஆக்சிடென்ட்” படங்கள் கன்னட திரை உலகின் முத்திரை படங்களாக அமைந்தன.

2005-ல் திரு.கமல்ஹாசன் நடிப்பில், கன்னட திரையுலகின் சிறந்த நகைச்சுவை படங்களில் ஒன்றாக அமைந்த “ராமா ஷாமா பாமா” மூலம் இயக்குனராக உருவெடுத்த ரமேஷ் அரவிந்த், அதன்பின் தொடர்ந்து 6 வெற்றி படங்களை கன்னடத்தில் இயக்கியுள்ளார்.

2015-ல் திரு.க.பாலச்சந்தர், திரு.க.விஸ்வநாத், திரு.கமல்ஹாசன் ஆகியோர் நடிப்பில் வெளியான “உத்தம வில்லன்” மூலம் தமிழ் திரையிலும் இயக்குனராக தன் தடத்தை பதித்தார் ரமேஷ் அரவிந்த்.

தற்பொழுது ஹிந்தியில் வெற்றி பெற்ற “குயின்” என்ற படத்தின் தமிழ்-கன்னடா பதிப்பை இயக்கும் பொறுப்பை எடுத்துள்ளார்.

சின்ன திரையில் ரமேஷ் அரவிந்த் தொகுத்து வழங்கிய “பிரதியிண்ட் ரமேஷ்”, “ராஜா ராணி ரமேஷ்” மற்றும் 3 பாகங்களை கண்ட “வீக் என்ட் வித் ரமேஷ்” போன்ற நிகழ்ச்சிகள் மக்களிடம் மாபெரும் வெற்றி பெற்றவை.

“விக் என்ட் வித் ரமேஷ்” மற்றும் “பீஹைவ் - உத்வேக உரைகளின்” மூலமாக எண்ணற்ற இளைஞர்களின் லட்சிய கனவுகளுக்கு எழுச்சியை வழங்கியுள்ளார் ரமேஷ் அரவிந்த்.

ரமேஷ் அரவிந்த் அவர்கள் பெற்ற விருதுகள்:

- சிறந்த நடிகருக்கான ‘பிலிம் ப்பேர்’ விருது 2 முறை
- சிறந்த நடிகருக்கான ‘கர்நாடகா மாநில அரசின்’ விருது 2 முறை
- சிறந்த நடிகருக்கான ‘A Screen’ விருது
- சிறந்த நடிகருக்கான ‘உதயா தொலைக்காட்சி’ விருது
- சிறந்த அறிமுக இயக்குனருக்கான ‘உதயா தொலைக்காட்சி’ விருது
- சிறந்த கதாசிரியருக்கான ‘ராகவேந்திரா சினி’ விருது
- All India Assn of Intellectuals-ன் ‘GREAT SON of KARNATAKA’ விருது

ரமேஷ் அரவிந்த் அவர்கள் ஆங்கிலத்தில் “ITS NO FUN WITHOUT YOU” என்ற புத்தகத்தையும், கன்னடாவில் “குஷியிண்ட ரமேஷ்” என்ற புத்தகத்தையும் எழுதியுள்ளார்.

மேலும் ரமேஷ் அரவிந்த் அவர்கள்,

- பெங்களூர், ஹூப்ளி, மைசூர் பகுதிகளின் தூய்மை மற்றும் பசுமைக்காக பாடுபடும் CMCA (Children’s Movement for Civic Awareness) வின் தூதராகவும்
- தேர்தல் ஆணையத்தின் தூதராக 2013-ம் ஆண்டும்
- முதியவர்களின் நலனுக்காக போராடும் ‘DIGNITY FOUNDATION’ நிறுவன தூதராகவும்
- கர்நாடக அரசின் எச்.ஐ.வி, எய்ட்ஸ் விழிப்புணர்வு விளம்பரங்களில் பங்கெடுப்பது மற்றும்
- பெங்களூருவின் சிறந்த 7 நபர்களில் ஒருவராக ‘டைம்ஸ் ஆப் இந்தியா’வால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்

திரையுலகில் எந்த கிசுகிசுவினும், எந்த சர்ச்சையினும் சிக்காமல், அனைவரிடமும் அன்போடும், நட்பாகவும் பழகிவருவதால் தனக்கென இந்திய திரையுலகில் தனியிடம் பெற்றிருப்பவர் ரமேஷ் அரவிந்த் அவர்கள்.